[18th March 1954

Opening of a Co-operative Textile Spinning Mill.

* 255 *Q*.—SRI T. ANANTA PAI : Will the Hon. the Minister for Industries and Labour be pleased to state—

(*a*) whether the Government have any scheme for opening a Co-operative Textile Spinning Mill in the State; and

(*b*) if so, where and when?

THE HON. DR. U. KRISHNA RAO :—" (*a*) The Madras State Handloom Weavers' Co-operative Society proposes to establish a cotton spinning mill in the State on co-operative lines. This proposal is under the consideration of Government.

" (*b*) The Society proposes to buy if possible some existing textile mill and run it. An offer of sale from a partly-constructed textile mill in Tirunelveli district is being considered by the Society. It may take sometime to reach a decision in the matter."

SRI S. RAMALINGAM :—" Sir, my question can also be taken up to-morrow."

THE HON. SRI C. SUBRAMANIAM :—" Sir, this question refers to the introduction of the Modified Scheme of Elementary Education to Municipal Towns. This question has already been answered and I do not think that there is much scope for discussion."

MR. SPEAKER :—" It is already a quarter past eleven. The Hon. Minister can give his reply."

Extension of new Elementary Education Scheme to Municipal Towns.

* 256 *Q*.—SRI S. RAMALINGAM : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether the Government propose to extend the new Elementary Education Scheme to Municipal Towns; and

(*b*) if so, from what date?

THE HON. SRI C. SUBRAMANIAM :—" The attention of the hon. Member is invited to the answer given to Starred Question No. 98 on the floor of the Assembly on 5th March 1954."

MR. SPEAKER :—" Questions over."

SRI K. C. GOPALAN UNNI :—" Sir, I wish to put only one supplementary question."

MR. SPEAKER :—" No. We are already on the next item of the agenda."

[*Note.*—**An asterisk (*) at the commencement of a speech indicates revision by the Member.**]

II.—VOTING ON DEMANDS FOR GRANTS FOR THE YEAR 1954-55—*cont*.

(1) DEMAND XII—ADMINISTRATION OF JUSTICE.

THE HON. SRI K. P. KUTTIKRISHNAN NAIR :—" Sir, on the recommendation of the Governor, I move—

'*That Government be granted a sum not exceeding Rupees* 1,08,36,000 *under Demand XII—Administration of Justice.*' "

MR. SPEAKER :—" Motion moved—

'That Government be granted a sum not exceeding Rupees 1,08,36,000 under Demand XII—Administration of Justice.' " 11-55 a.m.

SRI S. P. THANGAVELU :—" Sir, I move—

'*That the allotment of Rs.* 1,08,36,000 *under Demand XII—Administration of Justice be reduced by Rs.* 100.' "

The object of my Cut Motion is to discuss the policy of the Government.

" கனம் சபாநாயகர் அவர்களே, இந்த வெட்டுப்பிரேரணையை பிரேரித்து இரண்டொரு வார்த்தைகள் சொல்லும்போது இந்த மாகாண் நீதிமன்றங்களைப்பற்றி என் தனிப்பட்ட அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதற்காக இந்த வெட்டுப் பிரேரணையை கொண்டுவரவில்லை என்று முதலில் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நீதிமன்றங்கள் எப்படி இருக்கவேண்டும்? மேலும் மேலும் பொதுமக்கள் நீதிமன்றங்களிடத்திலே, கௌரவமும், மரியாதையும் கொள்ள, அவர்களிடத்திலே எவ்விதம் நம்பிக்கையை உண்டாக்கவேண்டும் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.

" நீதி நிர்வாகப் பிரிவினையை அரசாங்கம் எற்றுக்கொண்டபோதிலும், அந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவருவதற்கு மிகவும் தாமதம் ஏற்படுகிறது. ஒரு ஜில்லாவிற்கு மாத்திரம் இந்தப் பிரிவினை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் திருச்சி ஜில்லாவில் அதற்கான ஏற்பாடுகளோ திருத்தங்களோ செய்யவில்லை. இப்படி இருந்தால் பிறகு நீதி இலாக்காவைப் பிரிப்பதற்கான அவசியம் இல்லை என்ற சிலரது கொள்கையை ஒத்துக்கொள்ளக்கூடும். நீதி நிர்வாகம் நல்லமுறையில் நடக்க வேண்டுமானால் சில கொள்கைகளை அடிப்படையில் மாற்றியாக வேண்டியிருக்கிறது. உதாரணமாக பல ஐ.சி.எஸ். அதிகாரிகளை நீதி இலாக்காவில் போட்டுவைப்பது விரும்பத்தக்கதல்ல. இவர்களுக்கு ஐ.சி.எஸ். அதிகாரிகளாக தேறுவதற்கு முன் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்பட்டு ஒருவாறு அந்த அளவிலே பண்பட்டு இருக்கிறார்கள். அந்தக் காரணத்தினாலேயே இவர்களை நீதி இலாக்காவிற்கு போடலாகாது. ஐ.சி.எஸ். ஆபீஸர்கள் என்னதான் திறமைசாலிகளாய் இருந்தாலும் அவர்களை இந்த இலாக்காவிற்குப் போடலாகாது என்பதுதான் என் விருப்பம். நீதிபதிகளாய் இருப்பவர்கள் அதற்குவேண்டிய சட்டம் தெரிந்தவர்களாகவும், சட்ட அனுபவம் பெற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கவேண்டும். வக்கீல்களாக இருப்பவர்கள் அந்தத் தொழிலிலேயே பலவருஷங்கள் பழக்கப்பட்டு நீதிபதியாக வருவது சகஜம். அதுதான் முறை. ஆனால் நீதி நிர்வாகக் கொள்கைகளில் ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்கு இருக்கும் அனுபவத்தைவிட, அனுபவம் உள்ள வக்கீல்கள் மிகவும் இந்த இலாக்காவிற்குப் பயன்தரக் கூடியவர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன். ஐ.சி.எஸ். அதிகாரிகளினுடைய திறமையையும் சேவைகளையும் மற்ற இலாக்காக்கள் பயன்